



Karur Vysya Bank
Smart way to bank

The Karur Vysya Bank Limited
 Regd. & Central Office, No. 20, Erode Road, Vadivel Nagar,
 L.N.S. Karur - 639002 [CIN No: L85110TN1919PLC001295]
 [E-mail: kvbiepf@kvbmail.com] [Website: www.kvb.co.in]
 [Tel No: 04324-269441] [Fax No: 04324-225700]

TRANSFER OF EQUITY SHARES IN RESPECT OF WHICH DIVIDEND HAS NOT BEEN CLAIMED FOR SEVEN CONSECUTIVE YEARS TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)

Notice is hereby given that in accordance with the provisions of Section 124(6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("IEPF Rules"), as amended from time to time, the Bank is required to transfer all shares in respect of which dividend has been unclaimed by the shareholders for a period of 7 (Seven) consecutive years to the Investor Education and Protection Fund ("IEPF").

A List of such shareholders, whose dividends remained unclaimed for seven consecutive years from the financial year 2017-18 are available in the Bank's website www.kvb.co.in -> Investor Corner.

Bank has sent individual communications to the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF Account. In the absence of receipt of a valid claim from the concerned shareholders on or before **September 09, 2025** to Bank's Registrar and Share Transfer Agent M/s. MUG Intime India Private Limited or the Bank at its Registered & Central office, the Bank would proceed to transfer the said shares to IEPF account without further notice. All future benefits including dividends arising out of such shares would also be transferred to IEPF hereafter.

Further as per the IEPF Rules, the dividend declared for the FY 2017-18 which remained unclaimed for a period of 7 years would also be transferred to IEPF on or after **September 09, 2025**. Bank will not transfer any shares/dividend to the IEPF where there is a specific order of court / tribunal restraining any transfer of such shares/dividend.

Please note that no claim shall lie against the Bank in respect of unclaimed dividend amounts and such shares which are being transferred to IEPF account pursuant to the said IEPF Rules. However, the shareholders can claim their Shares and unclaimed dividends from IEPF by following the procedure as mentioned below:

- Make an online application in Form IEPF-5 available on the website www.epf.gov.in as per the rules prescribed by the Central Government from time to time;
- Send a copy of the online application duly signed by him/her along with all documents mentioned in Form IEPF-5 to "The Nodal Officer, Investor Relations Cell, Registered & Central Office, No. 20, Erode Road, Vadivel Nagar, L.N.S., Karur-639002" for verification of his/her claim;
- The Bank shall, within 30 days of receipt of the claim, send a verification report to the IEPF Authority along with all documents submitted by the claimant;
- On verification, the IEPF Authority may release the shares directly to the claimant.

In case of any queries on the subject matter, concerned shareholder may write to Bank's Registrar and Share Transfer Agent M/s. MUG Intime India Private Limited, "Surya" 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore - 641028, Phone: 0422-4958995, 2538835-836 and E-Mail: coimbatore@in.mps.mufg.com or The Karur Vysya Bank Limited, Investor Relations Cell, Regd. & Central Office, No. 20, Erode Road, Vadivel Nagar, L.N.S., Karur- 639002, Phone: 04324-269441 and E-Mail: kvbiepf@kvbmail.com.

Place : Karur
Date : 03.06.2025

For The Karur Vysya Bank Limited
Srinivasarao M
Company Secretary